



(எட்டாவது பாராளுமன்றம் - முதலாவது கூட்டத்தொடர்)

இல. 217.]

பாராளுமன்றக் கூட்ட அறிக்கை

2017 நவம்பர் 20, திங்கட்கிழமை மு.ப. 9.30 மணிக்கு

சமூகமளித்தோர்:

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர்

கௌரவ திலக்க சமதிபால, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளரும்

கௌரவ ரணில் விக்கிரமசிங்க, பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சரும்

கௌரவ (திருமதி) தலதா அதுகோரல, வெளிநாட்டு தொழில்வாய்ப்பு அமைச்சரும் நீதி அமைச்சரும்

கௌரவ வஜிர அபேவர்தன, உள்நாட்டலுவல்கள் அமைச்சர்

கௌரவ மஹிந்த அமரவீர, கடற்றொழில் மற்றும் நீரக வளமூல அபிவிருத்தி அமைச்சர் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

கௌரவ (கலாநிதி) சரத் அமுணுகம, விசேட பணிப்பொறுப்புக்களுக்கான அமைச்சர்

கௌரவ கயந்த கருணாதிலக்க, காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சரும் அரசாங்கக் கட்சி முதற்கோலாசானும்

கௌரவ அகில விராஜ் காரியவசம், கல்வி அமைச்சர்

கௌரவ லக்ஷமன் கிரிஎல்ல, உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரும் பாராளுமன்றச் சபை முதல்வரும்

கௌரவ தயா கமகே, ஆரம்பக் கைத்தொழில் அமைச்சர்

கௌரவ தயாசிறி ஜயசேகர, விளையாட்டுத்துறை அமைச்சர்

கௌரவ நிமல் சிறிபால த சில்வா, போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர்

கௌரவ எஸ். பீ. திசாநாயக்க, சமூக வலுவூட்டல், நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சர்

கௌரவ எஸ். பீ. நாவினன், உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர்

கௌரவ ஏ. டி. சசில் பிரேமஜயந்த, விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர்

கௌரவ (திருமதி) சந்திராணி பண்டார, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர்

கௌரவ அநுர பிரியதர்ஷன யாப்பா, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்

கௌரவ சாகல ரத்நாயக்க, சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சர்

கௌரவ அர்ஜுன ரணதுங்க, பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர்

கௌரவ பாட்டனி சம்பிக ரணவக்க, மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர்

- கௌரவ சந்திம வீரக்கொடி**, திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர்
- கௌரவ மலிக் சமரவிக்ரம**, அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர்
- கௌரவ ரஞ்சித் சியம்பலாபிடிய**, மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர்
- கௌரவ டி.எம். சுவாமிநாதன்**, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வுளிப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர்
- கௌரவ ரஹீம் ஹகீம்**, நகரத் திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர்
- கௌரவ பி. ஹரிசன்**, கிராமியப் பொருளாதார விவகாரங்கள் பற்றிய அமைச்சர்
- கௌரவ பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா**, பிரதேச அபிவிருத்தி அமைச்சர்
- கௌரவ லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன**, அரசு தொழில் முயற்சிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்
- கௌரவ ரீ. பி. ஏக்கநாயக்க**, காணி இராஜாங்க அமைச்சர்
- கௌரவ நிரோஷன் பெரேரா**, தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர்
- கௌரவ (திருமதி) விஜயகலா மகேஸ்வரன்**, சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர்
- கௌரவ வீ.எஸ். இராதாகிருஷ்ணன்**, கல்வி இராஜாங்க அமைச்சர்
- கௌரவ ரவீந்திர சமரவீர**, தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் இராஜாங்க அமைச்சர்
- கௌரவ சுஜீவ சேனசிங்க**, சர்வதேச வர்த்தக இராஜாங்க அமைச்சர்
- கௌரவ லக்ஷ்மன் செனேவிரத்ன**, விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி இராஜாங்க அமைச்சர்
- கௌரவ ஏ. எச். எம். பெளளி**, தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சர்
- கௌரவ லலந்த அலகியவன்ன**, நிதி மற்றும் வெகுசன ஊடக பிரதி அமைச்சர்
- கௌரவ பைஸால் காசிம்**, சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ பிரதி அமைச்சர்
- கௌரவ பாலித குமார தேவரப்பெரும**, உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர்
- கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா**, தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர்
- கௌரவ எச்.ஆர். சாரதீ துஷ்மந்த**, நீதி பிரதி அமைச்சரும் புத்தசாசன பிரதி அமைச்சரும்
- கௌரவ மனுஷ நானாயக்கார**, வெளிநாட்டு தொழில்வாய்ப்பு பிரதி அமைச்சர்
- கௌரவ கருணாரத்ன பரணவிதான**, திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி பிரதி அமைச்சர்
- கௌரவ சுசந்த புஞ்சிநிலமே**, பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ பிரதி அமைச்சர்
- கௌரவ ரன்ஜன் ராமநாயக்க**, சமூக வலுவூட்டல், நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமைகள் பிரதி அமைச்சர்
- கௌரவ நிமல் லான்சா**, உள்நாட்டலுவல்கள் பிரதி அமைச்சர்
- கௌரவ அமீர் அலி சிஹாப்தீன்**, கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர்

கௌரவ எச்.எம்.எம். ஹரீஸ், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர்

கௌரவ ஹெக்டர் அப்புறாமி
 கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன
 கௌரவ ஜே.சீ. அலவத்துவல
 கௌரவ மஹிந்தானந்த அலுக்கமகே
 கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி
 கௌரவ சந்திரசிறி கஜதீர
 கௌரவ பியசேன கமகே
 கௌரவ உதய பிரபாத் கம்மன்பில
 கௌரவ நிறால் கலப்பத்தி
 கௌரவ தினேஷ் குணவர்தன
 கௌரவ பந்துல குணவர்தன
 கௌரவ எட்வட் குணசேகர
 கௌரவ எஸ். எம். சந்திரசேன
 கௌரவ டி.வீ. சானக
 கௌரவ சிசிர ஜயகொடி
 கௌரவ மலித் ஜயதிலக
 கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ
 கௌரவ நலின் பண்டார ஜயமஹ
 கௌரவ பியங்கர ஜயரத்ன
 கௌரவ (டாக்டர்) கவிந்த ஹேஷான் ஜயவர்தன
 கௌரவ லக்கி ஜயவர்தன
 கௌரவ ஜனக பண்டார தென்னகோன்
 கௌரவ ஆறுமுகன் தொண்டமான்
 கௌரவ எம்.எஸ். தெனபீக்
 கௌரவ ரீ. ரன்ஜித் த சொய்சா
 கௌரவ மயந்த திசாநாயக்க
 கௌரவ வீரகுமார திசாநாயக்க
 கௌரவ முஹமட் நவவி
 கௌரவ வாசுதேவ நாணாயக்கார
 கௌரவ இ. சான்ஸ் நிர்மலநாதன்
 கௌரவ புத்திக பத்திரண
 கௌரவ (டாக்டர்) ரமேஷ் பதிரண
 கௌரவ கே.கே. பியதாஸ
 கௌரவ சுஜித் சஞ்ஜய பெரேரா

கௌரவ பந்துல வால் பண்டாரிகொட
 கௌரவ விஜித பேருகொட
 கௌரவ எஸ்.எம். மரிக்கார்
 கௌரவ அஜித் மான்னப்பெரும
 கௌரவ (பேராசிரியர்) ஆசு மாரசிங்க
 கௌரவ (வண.) அதுரலியே ரதன தேரர்
 கௌரவ முஜிபுர் ரஹுமான்
 கௌரவ சமல் ராஜபசஷ
 கௌரவ காமினி லொக்குகே
 கௌரவ ஜானக வக்கும்புர
 கௌரவ (கலாநிதி) ஜயம்பதி விக்ரமரத்ன
 கௌரவ (டாக்டர்) (திருமதி) துஸிதா விஜேமான்ன
 கௌரவ (திருமதி) ரோஹினி குமாரி விஜேரத்ன
 கௌரவ சமிந்த விஜேசிறி
 கௌரவ கஞ்சன விஜேசேகர
 கௌரவ ஹேஷான் விதானகே
 கௌரவ குமார வெல்கம
 கௌரவ ஜயந்த சமரவீர
 கௌரவ சந்தித் சமரசிங்க
 கௌரவ ராஜவரோதயம் சம்பந்தன், பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர்
 கௌரவ தருமலிங்கம் சித்தார்தன்
 கௌரவ முத்து சிவலிங்கம்
 கௌரவ எம்.ஏ. சுமந்திரன்
 கௌரவ வடிவேல் சுரேஷ்
 கௌரவ கனக ஹேரத்
 கௌரவ விஜித ஹேரத்

திரு. தம்மிக தசநாயக்க, பாராளுமன்றச் செயலாளர் நாயகம்

திரு. நீல் இத்தவல, பணியாட்டொகுதிப் பிரதானியும் பிரதிப் பாராளுமன்றச் செயலாளர் நாயகமும்

திருமதி குஷானி ரோஹனதீர, உதவிச் செயலாளர் நாயகம்

திரு. டிக்கிரி கே. ஜயதிலக, உதவிச் செயலாளர் நாயகம்

ஒத்திவைப்பின் பிரகாரம் பாராளுமன்றம் கூடியது. பிரதிச் சபாநாயகர் தலைமை தாங்கினார்.

1. சபாநாயகரின் அறிவித்தல்கள்: பிரதிச் சபாநாயகர் பின்வருமாறு அறிவித்தல் விடுத்தார்,— “இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 79 ஆம் உறுப்புரையின் ஏற்பாடுகளின் பிரகாரம் ‘குற்றச் செயல்களைத் தடுத்தல் (திருத்தம்)’ எனும் சட்டமூலத்தில், 2017 நவம்பர் மாதம் 18 ஆம் திகதி சபாநாயகரினால் சன்றுரை எழுதப்பட்டதென்பதை அறிவிக்க விரும்புகிறேன்.”

2. குழு அறிக்கைகள் சமர்ப்பணம்: பொருளாதார அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தவிசாளர் கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி, அக் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்ட,

- (i) 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதிகள் (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழ் ஒழுங்குவிதிகள்;
- (ii) 2015 ஆம் ஆண்டுக்கான இலங்கை தேசிய மனிதவள அபிவிருத்தி சபையின் ஆண்டு அறிக்கை;
- (iii) 2014 ஆம் ஆண்டுக்கான இலங்கை கொள்கை ஆய்வு நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை;
- (iv) 2014 ஆம் ஆண்டுக்கான இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கையும் கணக்கும்; மற்றும்
- (v) 2012 ஆம் ஆண்டுக்கான நகர அபிவிருத்தி அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை

தொடர்பிலான அக்குழுவின் அறிக்கையைச் சமர்ப்பித்தார்.

மேற்படி அறிக்கை **சபாபீடத்திலிடப்பட வேண்டுமெனக் கட்டளையாயிற்று.**

3. மனுக்கள்:

- (1) அவிசாவளை, மாதொல, நில்மினி உயன, இல. 162/121/18 இல் வதியும் திரு. டப்ளியூ.எம்.கே. ஜயவர்தனவினது 2017.07.26 ஆம் திகதியிடப்பட்ட மனுவை கௌரவ எச்.ஆர். சாரதீ துஷ்மந்த சமர்ப்பித்தார்.
- (2) கொலன்ன, புதிய நகரத்தில் வதியும் திருமதி ஆர்ச்சிகே சிரானி தமயந்தி மெனிகேயினது 2017.09.07 ஆம் திகதியிடப்பட்ட மனுவை கௌரவ ரீ. ரன்ஜித் த சொய்சா சமர்ப்பித்தார்.
- (3) ரம்புக்களை, யோதகம, கொஸ்கொல்லவில் வதியும் திரு. ஜி.ஜி. பிரேமரத்னவினது 2017.08.31 ஆம் திகதியிடப்பட்ட மனுவை கௌரவ கனக ஹேரத் சமர்ப்பித்தார்.

25அ ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளைக்கமைய மேற்படி மனுக்கள் பொது மனுக்கள் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன.

(மு.ப. 9.44 மணிக்கு சபாநாயகர் தலைமை தாங்கினார்.)

4. நீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகளின் 2030 நிகழ்ச்சிநிரல் மீதான பாராளுமன்றத்தின் தெரிவு: பாராளுமன்றச் சபை முதல்வர் சமர்ப்பித்த பிரேரணை,— 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 ஆம் திகதி கௌரவ சபாநாயகரினால் நியமிக்கப்பட்ட நீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகளின் 2030 நிகழ்ச்சிநிரல் மீதான பாராளுமன்றத்தின் தெரிவுவிற்கு, தன்னால் அவதானிக்கப்பட்ட விடயங்களை, 2016 ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை மூலமாக பணிக்கப்பட்ட கால எல்லைக்குள் பாராளுமன்றத்தில் இடைக்கால அறிக்கை மூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், இறுதி அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்கு குறிப்பிட்ட தெரிசூழுவிற்கு வழங்கப்பட்டுள்ள கால எல்லை, 96 ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், 2018 நவம்பர் மாதம் 20 ஆம் திகதி வரை காலநீடிப்புச் செய்யப்படுமாக.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

5. வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கு எதிர்வரும் தேர்தல்களில் வாக்களிப்பதற்கு வாய்ப்பளித்தல் மற்றும் அவற்றின் இடைநேர்விளைவான விடயங்களை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கான பாராளுமன்ற தெரிசூழ: பாராளுமன்றச் சபை முதல்வர் சமர்ப்பித்த பிரேரணை,— 2016 நவம்பர் மாதம் 17 ஆம் திகதி கௌரவ சபாநாயகரினால் நியமிக்கப்பட்ட, வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கு எதிர்வரும் தேர்தல்களில் வாக்களிப்பதற்கு வாய்ப்பளித்தல் மற்றும் அவற்றின் இடைநேர்விளைவான விடயங்களை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கான பாராளுமன்றத் தெரிசூழ தன்னால் அவதானிக்கப்பட்ட விடயங்களை, 2016 ஏப்ரல் மாதம் 06 ஆம் திகதி பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட பிரேரணை மூலமாக பணிக்கப்பட்ட கால எல்லைக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு இயலாதுள்ளதால் குறிப்பிட்ட தெரிசூழுவிற்கு வழங்கப்பட்டுள்ள கால எல்லை, 96 ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், 2018 மே மாதம் 20 ஆம் திகதி வரை கால நீடிப்பு செய்யப்படுமாக.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

6. ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2018) — (ஒதுக்கப்பட்ட ஒன்பதாவது நாள்) : குழு ஆய்நிலையில் மேலும் பரிசீலனை.

(குழுநிலையில்)

சபாநாயகர் தலைமை தாங்கினார்.

தலைப்பு 110

நிகழ்ச்சித்திட்டம் 01 (மீண்டுவரும் செலவினம்)

“நிகழ்ச்சித்திட்டம் 10/- ரூபாவினால் குறைக்கப்படுமாக” என கௌரவ இ. சாள்ஸ் நிர்மலநாதன் பிரேரித்தார்.

(மு.ப. 11.30 மணிக்கு பிரதிச் சபாநாயகர் தலைமை தாங்கினார்.)

(பி.ப.1.00 மணிக்கு கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி தலைமை தாங்கினார்.)

(பி.ப. 2.40 மணிக்கு கௌரவ லக்கி ஜயவர்தன தலைமை தாங்கினார்.)

(பி.ப. 3.05 மணிக்கு கௌரவ எட்வட் குணசேகர தலைமை தாங்கினார்.)

(பி.ப. 4.11 மணிக்கு கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி தலைமை தாங்கினார்.)

(பி.ப. 4.32 மணிக்கு சபாநாயகர் தலைமை தாங்கினார்.)

பிரேரணை சபைக்கு விடப்பட்டு நிராகரிக்கப்பட்டது.

110 ஆம் தலைப்பின் 01 ஆம் நிகழ்ச்சித் திட்டம் — மீண்டுவருஞ் செலவுக்கென ரூபா 922,600,000 அட்டவணையில் சேர்க்கப்பட வேண்டுமென்ற பிரேரணை குழுவுக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

நிகழ்ச்சித்திட்டம் 01 (மூலதனச் செலவினம்)

110 ஆம் தலைப்பின் 01 ஆம் நிகழ்ச்சித் திட்டம் — மூலதனச் செலவுக்கென ரூபா 144,350,000 அட்டவணையில் சேர்க்கப்பட வேண்டுமென்ற பிரேரணை குழுவுக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

நிகழ்ச்சித்திட்டம் 02 (மீண்டுவரும் செலவினம்)

195 ஆம் தலைப்பின் 02 ஆம் நிகழ்ச்சித் திட்டம் — மீண்டுவருஞ் செலவுக்கென ரூபா 277,000,000 அட்டவணையில் சேர்க்கப்பட வேண்டுமென்ற பிரேரணை குழுவுக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

நிகழ்ச்சித்திட்டம் 02 (மூலதனச் செலவினம்)

195 ஆம் தலைப்பின் 02 ஆம் நிகழ்ச்சித் திட்டம் — மூலதனச் செலவுக்கென ரூபா 1,180,000,000 அட்டவணையில் சேர்க்கப்பட வேண்டுமென்ற பிரேரணை குழுவுக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

தலைப்பு 296

நிகழ்ச்சித்திட்டம் 01 (மீண்டுவரும் செலவினம்)

296 ஆம் தலைப்பின் 01 ஆம் நிகழ்ச்சித் திட்டம் — மீண்டுவருஞ் செலவுக்கென ரூபா 60,690,000 அட்டவணையில் சேர்க்கப்பட வேண்டுமென்ற பிரேரணை குழுவுக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

நிகழ்ச்சித்திட்டம் 01 (மூலதனச் செலவினம்)

296 ஆம் தலைப்பின் 01 ஆம் நிகழ்ச்சித் திட்டம் — மூலதனச் செலவுக்கென ரூபா 2,350,000 அட்டவணையில் சேர்க்கப்பட வேண்டுமென்ற பிரேரணை குழுவுக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

“குழு செய்து முடித்த பரிசீலனை பற்றித் தலைவர் சபைக்கு அறிவிப்பதுடன் குழு மீண்டும் கூடுவதற்கு அனுமதி கோருவாராக” என உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிரேரித்தார்.

பிரேரணை குழுவுக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

குழு செய்து முடித்த பரிசீலனை பற்றி அறிவிக்கப்பட்டது. 2017 நவம்பர் மாதம் 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை குழு மீண்டும் கூடும்.

7. இறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதிகள் (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்: அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் சார்பாக உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் சமர்ப்பித்த பிரேரணை,— 1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க மற்றும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்கச் சட்டங்களின் மூலம் திருத்தப்பட்டவாறான, 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க, இறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதிகள் (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் 4 ஆம் பிரிவின் 3 ஆம் உப பிரிவு மற்றும் 14 ஆம் பிரிவு என்பவற்றுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய குறித்த சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழ் விசேட இறக்குமதி அனுமதிப்பத்திரக் கட்டணம் தொடர்பில் அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2017 ஒற்றோபர் 02 ஆம் திகதிய 2039/4 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2017.11.07 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான ஒழுங்குவிதிகள் அங்கீகரிக்கப்படுமாக.

பிரேரணை குழுவுக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

8. ஒத்திவைப்பு: “இப் பாராளுமன்றம் இப்போது ஒத்திவைக்கப்படுமாக” என பாராளுமன்றச் சபை முதல்வர் பிரேரித்தார்.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பி.ப. 5.26 மணிக்கு, 2017 நவம்பர் மாதம் 15 ஆம் திகதிய தீர்மானத்திற்கிணங்க 2017 நவம்பர் 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப.9.30 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.